

வணிக வழக்குக்கான சார்பு நீதிமன்றம்,
ஸ்ரீனிவாசபுரம், காந்திபுரம்,
கோயம்புத்தூர்.

C.O.S.No. 453 Of 2024

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 23- வது நாள் திங்கட்கிழமை 1969 ம் ஆண்டின் 44 வது சட்டத்தின் ஏற்பாட்டின் திரு.சி.பி.வேதகிரி.,பி.பார்ம்.,எம்எஸ்-ஐடி(ஆஸ்திரேலியா).,எல்எல்எம்., நீதிபதி, வணிக நீதிமன்றம், (சார்பு நீதிபதி), கோயம்புத்தூர் அவர்களால் ஆணையிட்டு பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பெயர்	திரு.பி. பிரகாஷ்	கிராமம்:	
க.பெ. (அ) த.பெ.	திரு. பொன்னுசாமி	வேலை:	மேலாளர், இந்தியன் வங்கி, கோவைபுதூர் கிளை.
வயது	40	செல்போன் எண்	

வா.சா.1 திரு.பி. பிரகாஷ் ஆக 23.02.2026 அன்று ஆஜராகி

முதல் விசாரணை

நான் இந்த வழக்கில் வாதி. எனது முதன்மை விசாரணை வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதிலுள்ள சங்கதிகள் உண்மைதான்.சங்கதிகளை நான் அறிவேன். நிரூபண வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டுள்ளேன். அதிலுள்ள கையெழுத்து என்னுடையது தான்.

1. **14.09.2017** - கடன் விண்ணப்பம் - அசல் - **Ex.A1** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
2. **18.01.2013** - கூட்டாண்மை ஒப்பந்தம் - சான்றிட்ட நகல் - **Ex.A2** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
3. **28.03.2014** - வணிகவரி துறை சான்றிதழ் - சான்றிட்ட நகல் - **Ex.A3** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
4. **28.03.2014** - VAT வணிகவரி துறை சான்றிதழ் - சான்றிட்ட நகல் - **Ex.A4** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
5. **26.06.2017** - GST சான்றிதழ் - சான்றிட்ட நகல் - **Ex.A5** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
6. **18.09.2017** - ஒப்புதல் சீட்டு - அசல் - **Ex.A6** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
7. **18.09.2017** - பிராமசரி நோட் - அசல் - **Ex.A7** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
8. **18.09.2017** - வரவு வைக்கவேண்டி கொடுத்துள்ள கடிதம் - அசல் - **Ex.A8** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
9. **18.09.2017** - கூட்டாண்மை கடிதம் - அசல் - **Ex.A9** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
10. **18.09.2017** - நடுத்தரகால கடன் பத்திரம் - அசல் - **Ex.A10** - ஆக குறியீடு செய்யப்பட்டது.
11. **18.09.2017** - கொதுவை ஒப்பந்தம் - அசல் - **Ex.A11** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

12. **13.07.2020** - கடன் ஒப்புக்கை - அசல் - **Ex.A12** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

13. **09.03.2023** - சட்ட அறிவிப்பு - அலுவலக நகல் - **Ex.A13** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

14. **13.03.2023** - ஒப்புக்கை அட்டை - அசல் - **Ex.A14** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

15. **13.03.2023** - ஒப்புக்கை அட்டை - அசல் - **Ex.A15** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

16. **13.03.2023** - ஒப்புக்கை அட்டை - அசல் - **Ex.A16** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

17. கணக்கு பட்டியல் - அசல் - **Ex.A17** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

18. **21.12.2023** - சட்ட பணிக்குழுவால் வழங்கப்பட்ட - அசல் - **Ex.A18** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

19. **13.03.2023** - பவர்ஆப் அட்டர்னி - அசல் - **Ex.A19** - ஆக குறியீடு செய்யப்பட்டது.

பிரதிவாதி தர்ப்பு குறுக்கு விசாரணை

பிரதிவாதிக்கு கடன் அளிக்கப்பட்ட சமயத்தில் நீங்கள் கிளை மேலாளராக பணியில் இல்லை, அதனால் உங்களுக்கு கடன் விவரங்கள் நேரடியாக தெரியாது என்றால் சரிதான், ஆவணங்களின் அடிப்படையில் சாட்சியம் அளிக்கிறேன். 2010ல் இருந்து பிரதிவாதி நிறுவனத்தை நடத்தி வருகிறார், பிரதிவாதி வாதி வங்கியிடம் கடன் கோரவில்லை, வாதி வங்கியின் கிளைமேலாளர் தான் பிரதிவாதியை அணுகி வங்கி மூலம் கடன்பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் என்று கூறினால் சரியல்ல. வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.12 வரை உள்ள ஆவணங்களை படித்துக்காண்பிக்காமலும், அதன் விவரங்களை தெரிவிக்காமலும், பிரதிவாதியிடம்

அவசர கதியில் வாதி வங்கியின் கிளைமேலாளர் Auditor உடன் வந்து பிரதிவாதியிடம் ஆவணங்களில் கையொப்பம் வாங்கி சென்றுள்ளார் என்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. பிரதிவாதி நிறுவனம் ஒரு கட்டுமான நிறுவனம் ஆகும், ஆனால் பிரதிவாதி நிறுவனத்திற்கு Furniture வாங்குவதற்காக கடன் வழங்கப்பட்டுள்ளது என்று சொன்னால் சரிதான். வாதி வங்கி கிளைமேலாளர் தான் வா.சா.ஆ.2(Sanction ticket) ல் குறிப்பிடப்பட்டுள்ள Cleancare Traders, Coimbatore என்ற நிறுவனத்திடம் பிரதிவாதியை Quotation பெற்று வர அறிவுறுத்தி உள்ளார், மேற்படி Cleancare Traders, Coimbatore என்ற நிறுவனம் பிரதிவாதிக்கு தெரியாது என்று சொன்னால் சரியல்ல, வாடிக்கையாளர் தான் அவருக்கு வேண்டிய பொருட்களுக்கு கடன் பெற Quotation வாங்கி வருவது வழக்கம். ஜனவரி 2019 லும் பிரதிவாதி கடன் கணக்கிற்கு ரூபாய்.34,665/- செலுத்தி உள்ள நிலையில், ஜனவரி 2019 ல் பிரதிவாதியின் கடன் கணக்கு NPA என classify செய்யப்பட்டது என்றால் சரியல்ல. 2023 சமரச மையம் மூலம் ஏற்பட்ட Mediation ல் பிரதிவாதி ரூபாய்.50,000/- செலுத்தினால் வாதி வங்கி கடன்கணக்கை OTS மூலம் முடித்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில், கடந்த 27.11.2023 ல் பிரதிவாதி கடன் கணக்கிற்கு ரூபாய்.50,000/- செலுத்திய பிறகு வாதி வங்கி OTS திட்டத்தின் கீழ் கடன் கணக்கை முடிக்க இயலாது என வாதி வங்கி தெரிவித்துவிட்டது என்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. வா.சா.ஆ.13 சட்ட அறிவிப்பை பிரதிவாதி பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை ஆவணம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் வா.சா.ஆ.14 முதல் வா.சா.ஆ.16 வரை ஒப்புகை உள்ளது. என்னிடம் காட்டப்படும் வா.சா.ஆ.14 முதல் வா.சா.ஆ.16 வரை உள்ள ஒப்புகை அட்டையில் உள்ள கையொப்பமும், வா.சா.ஆ.1 கடன் விண்ணப்பத்தில் உள்ள கையொப்பமும் வெவ்வேறாக உள்ளது என்றால் பிரதிவாதி தான் கையொப்பம் செய்து இருப்பார். 2023 மற்றும் 2025 ல் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் பிரதிவாதி கடன் தொகையை வட்டி இல்லாமல் கட்ட தயாராக இருந்தும் வாதி வங்கிதான் அதை பெற மறுத்துள்ளது என்றால் சரிதான். நியாயமான வட்டியோ அல்லது வட்டியை தள்ளுபடி செய்திருந்தால் பிரதிவாதி கடன் தொகையை கட்டியிருப்பார், வாதி வங்கிதான் அதை பெற மறுத்துள்ளது என்றால் சரிதான். CGFMU திட்டத்தில் வாதி வங்கியால் பிரிமியம் கட்டி வந்தால், நிலுவை கடன் தொகையில் 75% திட்டத்தின் மூலம் வாதி வங்கியால் பணம் பெற முடியும் என்று சொன்னால் சரிதான். CGFMU திட்டத்தின் பலனை முத்ரா கடன் பெறும் வாடிக்கையாளருக்கு அளிக்க வங்கி கடமைப்பட்டுள்ளது என்றால் சரிதான்.

பிரதிவாதிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என்றால் சரியல்ல.

**Judge,
Commercial Court,
(Senior Civil Judge Cadre),
Coimbatore.**